

## சுற்றுலா வாரத்தின் போது ப்ராம்ப்ட்டன் நகரின் புதிய சுற்றுலா பிராண்டை நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 2, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரம் மே 29 முதல் ஜூன் 4 வரை சுற்றுலா வாரமாக அங்கீகரிக்கிறது; அங்கு சுற்றுலாத் துறையில் இருக்கின்ற அருமையான நபர்கள் மற்றும் வணிகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன; இவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை ஒன்றிணைப்பதில் அவர்கள் ஆற்றும் பங்கிற்காக அங்கீகரிக்கப்படுகின்றனர். சுற்றுலா வாரம் என்பது ஒரு தேசிய வார நிகழ்வு ஆகும்: கனடிய பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு தொழில்துறையின் பங்களிப்பை மேற்கொண்டு அதிகரிக்கச் செய்வதில் சுற்றுலா நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் பிற கூட்டாளர்களை இந்த ஒரு வார கால நிகழ்வு ஒருங்கிணைக்கிறது.

இந்த சுற்றுலா வாரத்தில், ப்ராம்ப்ட்டன் நகரின் சுற்றுலா அலுவலகம், ஐந்தாண்டு [சுற்றுலா சந்தைப்படுத்தல் யுக்தியின்](#) ஒரு பகுதியாக, புதுப்பித்த அனுபவம் கொண்ட ப்ராம்ப்ட்டன் பிராண்டை அறிமுகப்படுத்துவதில் உற்சாகம் கொண்டுள்ளது. இந்தப் பன்முகத் திட்டம், குறிப்பாக கலை மற்றும் கலாச்சாரம், உணவு சுற்றுலா, சிறப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு சுற்றுலா போன்ற துறைகளில், பல சலுகைகளுடன் கூடிய துடிப்பான சுற்றுலா தலமாக ஆக்கி ப்ராம்ப்ட்டனை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று தூண்களின் மீது சுற்றுலா ப்ராண்டு கவனம் செலுத்துகிறது:

- **ஒரு நகரம் அதுவாகவே உயர்வது.** ப்ராம்ப்ட்டன் கனடாவின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புற மையமாகும், மற்றும் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் நகரமும் ஆகும். பாரம்பரியம் மற்றும் கலாச்சார சொத்துக்கள் முதல் விளையாட்டுச் சுற்றுலா, சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பிரமிப்பான, இன்னமும் கண்டுபிடிக்கப்படாத மற்றும் குறைந்த செலவிலான உணவு அனுபவங்கள் வரை, ப்ராம்ப்ட்டன் வளர்ந்து வரும் இடமாக உள்ளது மற்றும் உலகிற்கு தன்னை அறிவிக்க தயாராகிவிட்டது.
- **பல கலாச்சார சேரிடம்.** ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை நகரமாகும், நகரத்தை உருவாக்கும் 200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களை, இது கொண்டுள்ளது, மற்றும் கிட்டத்தட்ட

90 வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ப்ராம்பட்டன் என்பது பிரம்மாண்டமான வகையில் பார்க்கவும் மற்றும் கொண்டாடவும் உகந்த இடமாகும். பார்வையாளர்கள் மக்கள், உலக கலாச்சாரங்கள் மற்றும் மனதையும் புலன்களையும் தூண்டும் அனுபவங்களின் உன்னத கலவையை எதிர்பார்க்கலாம்.

- குறைந்த அளவில் மட்டுமே தேடி ஆராயப்பட்ட மற்றும் குறைவாக பாராட்டப்பட்ட சமையல் வகைகளுக்கான சேரிடம். உணவு என்பது கலாச்சாரத்தின் இயல்பான வெளிப்பாடாகும்; மற்றும், ப்ராம்பட்டன் என்பது உலக உணவுப் பயணத்தை வழங்கும் சர்வதேச உணவு வகைகளை ஒரு நகரத்திற்குள்ளாகவே காணக்கூடிய இடமாகவும் அறியப்படுகிறது.

எக்ஸ்பீரியன்ஸ் ப்ராம்பட்டன் லோகோ (Experience Brampton logo), அதாவது ப்ராம்பட்டனை அனுபவியுங்கள் என்று கூறும் இலச்சினையானது, நகரத்தின் அதிர்வு மற்றும் ப்ராம்பட்டனில் இருக்கும் வேடிக்கையான, உற்சாகமான இலக்கை விளக்கும் வானவில் வண்ணங்களை இணைக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புவாசிகளுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் விருப்பமான இடமாக ப்ராம்பட்டனை மேலும் விளம்பரப்படுத்த, சுற்றுலா அலுவலகம் ப்ரம்பாசடர் (Brambassador) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உற்சாகமடைந்துள்ளது; நகரைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் இருப்பிடங்களில் கலந்துகொள்ளும் தன்னார்வத் தொண்டர்கள் குழு, ப்ராம்பட்டனை விளம்பரப்படுத்தவும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரந்த அளவிலான வசதிகள், இடங்கள் மற்றும் உணவகங்களைப் பற்றிக் கற்பிக்கவும் செய்வார்கள். ப்ராம்பட்டன் சாம்பியன்கள், நகரத்தின் மீது தாங்கள் கொண்ட அன்பைப் பரப்புவதற்கும், ப்ராம்பட்டன் வழங்கும் அனைத்தையும் பார்வையிடவும், அனுபவிக்கவும் பிறரை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த கோடையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.

ப்ராம்பட்டன் நகரம் ஐந்தாண்டு [சுற்றுலா யுத்திக்கு ஏப்ரல் 2021-இல்](#) இல் ஒப்புதல் அளித்தது, இது ப்ராம்பட்டனை ஒரு சுற்றுலா தலமாக மாற்றுவதையும், உள்ளூர் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதையும் கட்டியெழுப்புவதையும் மற்றும் குடியிருப்பாளர்களிடையே தாமிருக்கும்

இடத்தின் பெருமையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தி Bannikin டிராவல் மற்றும் டிரிஸத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் நகரம் சுற்றுலா வாரத்தை அங்கீகரிப்பதில் பெருமிதம் கொள்கிறது, மற்றும் எங்கள் கதையைச் சொல்வதிலும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈடுபடுத்துவதிலும் எங்கள் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது; குறிப்பாக இப்போது எங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள சமயத்தில். ப்ராம்பட்டன் வழங்கும் அனைத்தையும் உள்ளபடியாகவே அனுபவிக்க எங்கள் பெரிய நகரத்திற்கு வருகை தருமாறு அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் என்பது நாம் விரும்பி கொண்டாடும் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் மக்கள் தாங்களாகவே சென்று மகிழ்ந்து அனுபவிக்கும் ஆற்றல் மிக்க இடமாகும். பல்வேறு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் முதல் துடிப்பான உணவுக் காட்சி வரை கொண்டுள்ள ப்ராம்பட்டன், அது இருக்க வேண்டிய இடத்தில் உள்ளது.

- *ஹர்கிரதிசிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் நகரத்தின் சுற்றுலா உத்தியானது இந்த நகரத்தைக் கொண்டாடுவதற்கும், மக்கள் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு துடிப்பான சேரிடமாக மேம்படுத்துவதற்கும் உறுதியூண்டுள்ளது. சந்தைப்படுத்தல் உத்தியின் தூண்கள் பற்றி, பல குடியிருப்பாளர்களும் ஏற்கனவே அறிந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன: ப்ராம்பட்டன் கலாச்சாரம் மற்றும் அனுபவங்களின் பலகலவையாகும். எங்களின் புதிய ப்ரம்பாசடர் (Brambassador) குழு இந்தச் சிறந்த நகரத்தைப் பற்றிய புகழ் பரப்புவதையும் மேம்படுத்துவதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

- *பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே

செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

ப்ராம்ப்ட்டன் நகர மன்முக கலாச்சார ஊடகம்  
[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)